


# உருமாறும் பழமொழிகள்



398.948II  
கெல்வ



ஏன். செல்வராஜா



# உருமாறும் பழமொழிகள்


என். செல்வராஜா



வெளியீடு :

அயோத்தி நாலக சேவகள்  
ஆணைக்கூட்டம்

1988



ஓ. ப. அ. ர. ஸ. ட. க். க. ம.  
 \* \* \* \* \* \* \*

ஆட்டலீயாயம்

பக்கம்

	அவீந்றாரை	I
1	ஒர் அறிகுகம்	1
2	உருமாறம் பழமொழிகள்	4
3	பழமொழிகளும் சமய போத ஜெகளும்	8
4	பழமொழிகளும் பென் நிலையும்	17
5	பழமொழிகளும் புதக்கருத்தாக்களும்	20
6	ஸ்திவுரை	32
	உசாந்தர இன நால்கள்	33

398.9 1811  
0522

33

35

36

30

34

8

4

5

1

ग छ ष श

\* \*  
४ ८

## ஆத்தியாயம் ஒன்று

இர் அறிமுகம்

நமது மூன்றேரின் வாழ்க்கை அனுபவங்களைப் "பழமெராழிகள்" எனப்படும் வாய்மொழி இலக்ஷ்யத்தின் வாயிலாக நாம் நாளாந்தம் அறிந்து வருகின்றோம். பண்டைய நான்யங்கள், கல்வெட்டுக்கள் போன்ற பல சாஸ்ரகளின் மூலம் நாம் வரலாற்றுக் காலத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ளதைப் போன்றே பழமெராழிகளின் வாயிலாக நம் மூன்றேரின் சுகுவாழ்க்கை முறைகளையும், அவர்களது நம்பிக்கைகளையும், அனுபவங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

\* நான்யங்கள், கல்வெட்டுக்கள் போன்றவை பண்டைய அரசர்களதும் உயர் குடியிர் பிறந்த மேர் மக்களினாலும் வரலாற்றைக் கண்டறிய உதவுப்படவு. ஆனால் பழமெராழிகளோ ஒரு நாட்டின் இதயமான சிராமத்தின் குடி மக்களாக நாகரீகங்களை அவர்களின் கலாசாரம், பழக்க வழக்கம், பன்பு போன்றவற்றை நாட்கு உணர்ந்தும் காலக்கண்ணடியாகும்.

நம் முதாதையர் தம் வாழ்க்கை அனுபவங்களைச் சுருக்கமாக, பொருட் செறிய மிக்க ஓரிரு சொற்றெட்டர்களின் மூலம் தம் சந்ததியினருக்குப் பழமெராழிகளின் உருவில், விட்டுச் சென்றுள்ளனர்.

19ம் நாற்றுடின் நடுப் பகுதியிலேயே நமிழில் பழமொழிகளைத் தொகுந்த நாலூவாக்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. 1848ம் ஆண்டில், வணக்கத்திற்குரிய பீட்டர் பேர்ஸிவல் பாதிரியார் அவர்களின் மூயற்சியால், யாழ்ப்பானத்தில் அமெரிக்கக் கிழக்கு அச்சகத்தில் "திருட்பாந்த சங்கிரகம்" என்ற நால், 1873 நமிழ்ப் பழமொழிகளுடைம் அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்புடனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வில் காயப்பட்ட பழமொழிகளில் பெரும் பகுதி யாற்பொன்க் குயாநாட்டில் அக்கால கட்டத்தில் வறக்கில்ருந்த வையாகும். பேர்ஸில் பாதிரியாறைப் போன்றே வணக்கத் திற்குறிய ஜோன் பாதிரியார் அவர்கள் 1881ம் ஆண்டில் " தீழுத்தேசப் பழமொழிகள் " ( Eastern Proverbs and Emblems ) என்ற தலைப்பில் வன்பன் நகரில் ஒரு நா லைத் தொகுத்து வெளியிட்டார். அத்தைய கால கட்டத்தில் மிஷனரிமாருக்குக் கிராமங்களில் தமது சமயப் பிரசாரங்களை மேற்கொள்வதற்குப் பழமொழி இலக்கியம் பெற்றும் ரூபான் செய்துகொண்டிருப்பதை அறிய முடியும்ரா.

பேர்ஸில் பாதிரியாரின் பழமொழித் தொகுதி நா விள் தொடர்ச்சி எடுக்க கருதப்படும் மற்றொரு நா லை 1894ம் ஆண்டு எவில் ஜோன் வாசரன் என்ற அறிஞர் வெளியிட்டிருந்தார். " தமிழ்ப் பழமொழி அகராதி " என்ற அந்த நா ல் 9500 பழமொழிகளைக் கொண்டிருந்தார். இருபதாம் நா ரூப்பிடில் ஈழத்தில் தமிழ்ப் பழமொழித் தொகுப்பு நா விள்கள் பல அறிஞர்களின் அறிய முயற்சியால் காலத்துக்குக் காலம் வெளி வந்துள்ளன. அவ்வாறு விநாயகம்பிள் ரௌ, வட்டுக்கோட்டை டி. கிராமனிங்கம் போன்றே இவ்விருக்கில் குறிப்பிடத் தகுந்தவர்களாவர்.

அறிஞர்களில் இடையாறுத் தூயற்சிகளின் விளைவாகக் கர்ண பறம்பரையாகப் பிரடேச ரீதியில் வழங்கி வந்த இவ்வாய் மொழி இலக்கியம் நா டாருக் கொன்று தமிழ் இலக்கிய உலகில் தனக்கென் அழியாதவொரு இடத்திலேப் பிடித்து விட்டது.

இருபதாம் நா ரூப்பிடில் இதுபோன்கூட பகுதியாகிய இன்றைய கால கட்டத்தில் கிராமங்களிலும் கூட நடைமுறை உறரயாடல் களில் பழமொழியின் பாவிப்பு அருகிவருவதைக் கான உடியின்றா. பத்தொன்பதாம் நா ரூப்பிடில் இதுபோன்கூட பகுதியாகிய இருபதாம் நா ரூப்பிடில் அரும்ப காலத்திலும் பழமொழி இலக்கியம் பல்வேறு ஆடக்கள் மூலம் மக்களிடையே புழக்கக்கூடியிருந்த வந்துள்ளதை இலக்கிய அறிஞர்களின் ஆய்வு களிலிருந்த அறிய முடிகின்றது. நாவல் இலக்கிய நத்தில், நாடகங்களில், நாட்டுக் குத்துகளில் மட்டுமல்லது சாதா

ரண சிராம வாசிகளின் நாளாந்தப் பேச்சு வழக்கீலும் கூட பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன்ன. இவைகள் யாவும் காலப் போக்கில் ஒதுக்கி விட்டமெயால் இன்றே நால் களில் மட்டுமே பழமொழிகள் இடம் பெற்று வரும் குழந்தை தொன்றியுள்ளது. தமிழ் இலக்கியத்தில் அண்மைக் காலங்களில் தோன்றியுள்ள புதிய அலைகள் பழமொழிகளைக் கரையொருக்கி வருவதை இன்றைய சந்ததியினர் அவதாளிக்கக் கூடும்.

வெளுஜை கலாசாரத்தின் வேகமான வளர்ச்சி, உறை நடைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிராமங்களில் இன்றே நாளாந்தம் எமது உறையாடல்களில் பழமொழிகள் புதுத்தப்படுவது குறைந்து வருகின்றது. இந்த நாற்றுக்கள் ஆரம்பத்தில் பழமொழிகள் நடைக்கவை உயர்வைக் கூட்டும் வகையில் உறையாக்கங்களில் புதுத்தப்பட்டன. வளர்ந்து வரும் கலாசாரத்தின் வேகத்தினால் இத்தகைய உறை நடைகள் வல்லிமுந்து அதன் பயனுக்குப் பழமொழி இலக்கியம் பொலிமிடுந்த விட்டது. பழமொழிகளில் பல இன்றை அவற்றின் அசல் கருத்தில் இருந்து வருவி, புதுக்கருத்துக்களைப் பெற்றுப் புது மொழிகளாகப் புழக்கத்தில் உள்ளன. ஏது அசல், எது நகல் என்ற அறிய முடியாத படி இரு வகைக் கருத்துக்களும் நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஏற்புடையதாக உள்ளதை அவதாளிக்க முடியும்நால்.

பழமொழிச் சொற்களில் காலப் போக்கில் ஒரிசு எழுத்துக்கள் சேர்வதாலோ அல்லது விடுபடுவதாலோ சொற்களில் இரட்டை அர்த்தம் தொளிப்பதாலோ இந்தகைய நிரிபுகள் ஏற்படக் கூடிய சாத்தீயம் உண்டு. காலத்துக்குக் காலம் எழுதாயத்தில் ஏற்படும் கருத்து மாற்றங்களுக்கு ஏற்று பழமொழிகளின் சொற்கள் நாடுக்காக மாற்றப்படுவதும் மருவல்களுக்குக் காரணமானும். இன்று நடைமுறையில் அறிந்தோ, அறியாமலோ இந்தகைய மாற்றங்களுடன் புழக்கத்தில் உள்ள பழமொழிகளைத் தொகுத்து அவற்றின் இரட்டைக் கருத்துக்களையும் வாசகர் முன் வைப்பதே இந்தோ விள் நோக்கமானும்.

## ஆட்டியாயம் இரண்டு

ஒரு மாறும் பழமொழிகள்

கடவிள் மேற்பறப்பிலிருந்த பார்க்கும் போது அதன் ஆழம் நம் கண்களுக்குத் தெரிவு தில்லை. கடவிள் அடியில் சிட்க்கும் முத்துக் கணும், திரிஞ்சல்கணும் கூட நம் கண்களுக்குத் தெரிவு தில்லை. ரூச்சர ஆடக்கி, உள்ளே ஆழமாகச் சென்றுள் தான் கடவிள் அடியில் உள்ள முத்தை எம்மால் எடுக்க முடியும்.

தமிழ் மொழியும் அவ்வாறே. " பழமொழிக் கடவில் சமய உண்மைகள், மெய்ப்பொருள் தட்பங்கள் ஆன்மீகக் கருத்துக் கள் யாவும் மறைந்த நிடப்பதை மேமிழுந்த வாரியாகப் பார்ப்பவர் கண்களால் கண்டு கொள்ள முடிவு தில்லை. இல்லை மறை காய்கள் போல் விளங்கும் இப்பேருண்மைகள், நன்மாள் துழை புலத்துடன் கூர்ந்து ஆராய்ந்தால் தான் புலங்களும். இல்லா விட்டால் பழமொழியின் பருப்பொருளும், பொதுப் பொருளும் புரியுமே தவிர துண்பொருள் விளங்காத " (வ.பெருமாள், 1979)

## ஆயிரம் பேரரக் கொன்றவள் அரை வெட்டியள்

வெத்தியந் தறையில் ஈடுபட்ட ஒருவரை விழர்சிக்கும் போது நாம் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தத் தவறுவதில்லை. வெத்தியர் தந்த மருந்த நோயாளிக்குப் பயன் தராமல் போன்ற பழியை வெத்தியர் மேல் போடுகின்றோம். மருந்தை ஒழுங்காக நோயாளி குடிக்கின்றாரா என்பது வேறு கதை. வெத்தியரின் சினிச்சையில் ஏதோ கோளாறு உள்ளதென்ற தீர்மானித்து, இந்த அரை வெத்தியளிடம் போன்றுமே என்ற அங்கலாய்க்களின் ரேம். எமத்து நாமே ஆதல் வழங்குவதற்கு " ஆயிரம் பேரரக் கொன்றவள் தானே. அரை வெத்தியனுக முடியும் " என்ற பழமொழியை வெறி ஏ கீக்கு இறுத்துக் கொள்கின்றோம்.

உன்னமயில் ஆயிரம் பேரைக் கொள்றவர் தானு அரை வைத்தியான்? அப்படியானால் மூட வைத்தியிலவதற்கு ஒருவர் இரண்டாயிரம் பேரைக் கொள்ளுக்க வேண்டுமே. சாத்தி யமா? நம் உதாநையரின் அனுபவ மொழியாக விட்டுச் சென்றவை இந்தக்கை அர்த்தமற்ற பழமொழிகள் தானு என்ற சந்தேகம் நமக்கு எழு வேண்டிய அவசியமே இல்லை. காரணம் மேற்கூட்ட பழமொழியில் ஒரு சில மாற்றம் ஏற்பட்டு விட்டது. "பேர்" என்ற இடத்தில் "வேர்" என்று வந்தால் பழமொழியில் அர்த்தம் வேறுபட்டு நிற்பதை உரை மூடியும். வைத்தியர் எத்தனையோ மூவினக்காளைச் சேகரித்து மருந்த தயாரிக்கிறார். - நஷ்டரையம், களிம்பு என்ற விதம் விதமாகத் தயாரிக்க ஆவர் பல வேர்க்களையும், இலைகளையும், மரப் பட்டைகளையும் இன்னும் பலவற்றையும் பயன்படுத்திற்கிற. நாம் புண்டு என்ற ஒருக்கும் தாவறத்தை அவர் மூவினக்காக்க கண்டு சேகரிக்கிறார். அதன் மருத்துவ கணமிசங்களைக் கண்டறிந்து நோய் தீர்க்க அதனைப் பயன் படுத்திற்கிற. வைத்தியத் தறையில் பெருமையைப் பற்ற சாற்றும் வகையில் உருவாகியதே "ஆயிரம் வேரைக் கண்ட வள் அரை வைத்தியான்" என்ற பழமொழியானும். ஒரு வைத்தியராவதற்கு அவர் மிகவும் அதிகமான முயற்சி எடுக்க வேண்டும் என்பதையே இப்பழமொழி நமக்குக் கொடிட்டுக் காட்டுகின்றார். "வேர்" என்பதை "பேர்" என மாற்றிய தால் அதை அடுத்து "கண்டவள்" என்பதை "கொள்றவள்" என்று விட்டது.

### புதுமைக்கு\_வண்ணும்\_படிடு\_தட்டி\_வெறுப்பாடு

புதிநாக ஒரு வாளைவிப் பெட்டியை நாம் வாங்குகின்றோம். வாங்கிய புதிதில் அதை யிக்கும் பத்திரமாகப் பாலகாக்கத் தவறவதில் இல். . ஓசு படாமல் நல்ல சூனியால் போர்த்தி வைக்கின்றோம். வேறொராவது அதை நெருங்கின்றே எமது மாதிரிகள் ஏதோ நெருஞ்சிறை உறைவு தோற்றி விடும். தவறுகப் பயன்படுத்தி புதிய வாளைவிப் பெட்டியைப் பற தாக்கி விடுவார்களோ என்ற பயம் தான் அது. எம்மதுத் தவிர வேறொராவது அதை நெருங்கிடச் சம்மதிக்க மாடு

யோம். அடிக்கடி துடுத்துக் கொள்வோம். எல்லாம் எந்த ஈரா நாளைக்கு?

ஒரு நன்பர் புதிய வியரபாரம் ஒன்று ஆரம்பித்தார். சிராமத்தில் வீட்டோடு ஒரு ஸி பெட்டிக் கடையை அமைத்தார். ஆரம்பத்தில் நல்ல வியாபாரம், புதுக் கடை, விலை யும் மலியு, ஈர்ச் சார்க்கும் அந்தக் கடையே உள்ள என்ற மற்றுக் கடைக்காரர்களின் வயிற்றில் புளியைக் கறரத்தாற்கள். நன்பர் தன் வாடிக்கடையாளரக் கவர, பொவித்தீர் பைகளில் பொருட்களை விற்கிறார். பொவித்தீர் பைகள் இலவச மாகக் கிடைக்கின்ற நெருட்டே சார்கள் கடையை நாட்டத் தொடங்கி விட்டனர். கொஞ்சக் காலம் சென்றது. கடை புருக்கடை என்ற ஸ்தாபிட்டில் இருந்த ஆற்க்கடை என்ற வழுமையான திலைக்குத் தன்னப்பட்ட பின் ஒரு நாள் பொருள் வாங்குச் சென்றிருந்தேன். வியாபாரம் வழுமை போல நடைபெற்றுக் கொண்டிருந்தார் - ஒரு ஸி மாற்றங்களுடன். இப்போதல்லாம் நன்பர் பொவித்தீர் பைகளில் பொருட்களை வழங்குவதில் லை. பந்திரிகைத் தானில் சுரையாரக் கட்டிக் கொடுக்க ஆரம்பித்த விட்டார். சாங்களும் அந்த மாற்றத்தை இயல்பாகவே ஏற்கத் தொடங்கி விட்டனர். அவர்களிடம் கேட்டால் ஒரு பழமொழி தான் அலைவரிச் வாயில் இருந்தம் வரும் என்பது நின்றம்.

" புறமைக்கு வள்ளுக் கடை நட்டி வெறுப்பான் " என்பது தான் அது.

புதிதாக ஒரு வாடிக்கையாளர் தமக்குக் கிடைத்த விட்டார் என்ற சந்தோசத்தை ஒரு வள்ளுக் கடை வழுயில் பறை தட்டி அலைவருக்கும் தெரியப்படுத்திச் சென்ற குளிகளை வெறுப்பான் என்பது தானே பொருள். இது யதார்த்தமானதா? இல்லையே, இங்கும் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தால்ல. வள்ளுக்கும் பறை தட்டுதலுக்கும் தொடர்பு இல்லை. " பறை தட்டுதல் " என்பதே இப்பழமொழியின் பூர்வீகமாக இருக்க வேண்டும்.

" புறமைக்கு வண்ணுள் கரை தட்டி வெறுப்பார் " என்ற அந்தப் பழமொழியை எழுதினால் கருத்துறை தெளிவாக இருக்கும்.

புதிய வாடிக்கையாளர் சிடைத்த விட்டார். அவரைக் கவர இரம்பந்தில் வண்ணுள் செய்யும் தந்திரங்களில் ஒன்று இந்தக் கரை தட்டுதல் ஆகும். வேட்டி, சேலை போன்றவை இயிந்தலாம் அதன் கீழ்க் கரைப் பகுதி நிலத்தில் உராய் வதன் மூலம் சீக்கிரம் ஏறுக்காகின்றன. அழுக்காவாடான் ஆனால் சுருள்ளும் விடுகின்றன. சுருளினுள் மன் சென்ற அடைந்த கிடக்கும். சலவைக்குப் போட்டும் வண்ணுள் அதை சலவை செய்யும் போது சருடை விரித்த மன் இன்ட தட்டி அழுக்கை அகற்றும் தொழில் கட்டப்படும் "கரை தட்டுதல்" எனப்படும்.

புதிய வாடிக்கையாளருக்கு இந்தக் கரை தட்டும் வேலை சிறப்பாகவும் அவதானமாகவும் செய்யப்படும். ஏனெனில் புதிய வண்ணுள் திறமையானவறை என்பதை வாடிக்கையாளர் வேட்டி, சேலைக் கரையைப் பார்த்துத் தானே கண்டு பிடிப்பார்கள். காலம் செல்லச் செல்ல "கரை தட்டும்" வேலையும் கரை தட்டி விடும்.

\* \* \* \* \*

## அத்தியாயம் முன்று

பழமொழிகளும் சமய போத ஈரக்கும்

தமிழரின் சமூக வாழ்வில், சபை நம்பிக்கை யிக் ஜமூமாக வேருட்டியிருக்கின்றது. சீர வயது முதலே ஒருவகுக்கு ஆஸ்மீகக் கருத்துக்கள் பால்டும், சோறுதும் அட்டப்பட்டு வந்தன்னா. ஆகைத்தின் ஒழுங்கிற்கும், கட்டுப்பாட்டிற்கும் நம் முன்னேர் சமயக் கொள்கைகளையே அடிப்படையாகப் போற்றித் தநான்னர். "கோவில் இல்லா ஏரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஒன்றையாறிர் வாங்கு. இந்தகைய ஒழுக்கவியற் கருத்துக்கள் போன்றே வாழ்க்கையில் ஒருவன் நேர் வழியிற் செல்ல உதவும் ஜமூமாக ஆஸ்மீகக் கருத்துக்கள் வழக்கில் இருந்து வந்தன்னா. இவற்றில் சில காலக் கிரமத்தில் எப்படி மருவி வந்தன்னா என்பதை இங்கு பார்ப்போம்.

## இடம்\_கொடுத்தால்\_மடம்\_பிருங்குவாட்

"இடம் கொடுத்தால் மடம் பிருங்குவாட்", "ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த மாதிரி...", "இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்", ஒன்ட வந்த பிடாரி ஆற்ப் பிடா ரியை விரட்டியதாம்", "ஏந்த கொடுத்தால் வந்து வி வான்" ... போன்ற பழமொழிகள் நமக்குப் பொதுவானதொரு மதிதக் குணத்தை உணர்ந்தி நிற்கின்றன. அவனுக்கு அளவுக்கு மீறி இடம் கொடுத்தால் வந்த விடையைப் பார். என்ற கலைக்கு மேலே நிற்றல்லவா ஜூகிள்ளுன் என்ற கூறும் லாசகம் எமலை காரகளில் அடிக்கடி ஒவிக்கத் தவறவதீல் லை.

ஒருவகுக்கு சீர உதவி செய்யும் நோக்குடன் ஒரு சுற கையை வழங்க அதைப் பயன்படுத்தியவர் உதவி வழங்கியவ இது மேலும் தொந்தரவுகளுள்ளாக்குவதாக "இடம் கொடுத்தால் மடம் பிருங்குவாட்" என்ற பழமொழி அமைகின்றது. ஆஸ்மீகரீதியாக இப்பழமொழியைச் சுற்ற நோக்குவோம். மதிதன்

தன் முடினப்பு உணர்ச்சிக்கு ( Egotism ) உட்பட்டவன். நானே பெறியவள் என்ற தற்பெருமை உணர்வுடன் ஆளனி, மன், பொள், பென் ஆகிய ஆசைகளால் உந்தப்பட்டு செருக்குடன் வாழ்கின்றார். இவனது அறியாமையைப் போக்க வழி என்ன? தன் அகந்தையை அழிப்பதன் மூலமே அதற்கு விடிவு காணலாம் என்கின்றால் ஆர்மீகம். அகந்தையை, அறியாமையைப் போக்கும் வழி தான் என்ற சிந்திக்குடிட்டு அவன்க்குக் கிடைக்கும் பதில் இறைவனுக்கு உட்ட உள்ளத்திலே இடம் தா. அவர் உட்ட அறியாமையைக் களைவார்க் கீழொலை எப்படி தான். அறியாமை என்பதற்கு மடம் என்றும் ஒரு சமன்ற பதம் தயிறில் உண்டு. இப்பொழுத மறைபடி அந்தப் பழமொழியைப் பாருங்கள். இடம் கொடுத்தால் மடம் பிடிங்குவார்க் - இறைவனுக்கு உட்ட உள்ளத்தினுள் ஒர் இடத்தைக் கொடு, அவன் உட்ட மயத்தை, அறியாமையை அடியோடு பிடிங்கீ எறிந்து விடுவார்.

பழமொழி முற்றிலும் வேறொதொரு கருத்தைத் தாங்கி நிற்பதே போல் தொன்றவில் லையா? இன்னம் பார்ப்போம்.

### சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

உள்ளத்தில் உள்ளது தானே உதட்டிலே வருகிறது. சட்டியில் இருப்பதை தானே அகப்பையில் வரும், என்ற அடிக்கடி கூறிக் கொள்கின்றோம். சட்டியையும், அகப்பையையும் சமையல் நூல் பாத்திரங்களாக உருவாக்குக் கொன்பதால் வந்த விளை இரு.

இந்த சமயத்தில் ஒரு சிறு நம்பிக்கை உள்ளது. அருமனமாகிக் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், கந்தசுற்றி விரதம் அடைக்கிறதால் அவர்களுக்கு முருகன் அருளால் மகப் பேரக்கு வழி கிடைக்கும் என்பதே அரவாகும். சட்டி என்பது கந்தசுற்றியை சுருக்கமாக சுற்றி என்று கூறப் போனதால் ஏற்பட்ட மருவு. அகப்பை என்பது அகம் + பை. அதாவது கருப்பை.

(கந்த) சுல்தியில் (விரதம்) இருந்தால் அகந்திலுள்ள பையில் கருவுறம் நிலை வரும் என்ற கருத்தைச் சுருக்கமாக சுல்தியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற வழங்கி வந்திருக்கலாம். அதே காலக் ஸிரமத்தில், சுல்தி, சட்டியாசி அகப்பை, சமையல் அலை அகப்பையாசி இடையில் "இருந்தால்" என்ற சொல்லுடன் "தாயே" என்ற ஒரு வாஜம் சேர்ந்து டட்டியில் இருந்தால் தாயே அகப்பையில் வரும் என்ற மிகக் கச்சிதமாக உரு மாறியிருக்கலாம். கந்த சுல்தியையும், கருப்பையையும் தொடர்புபடுத்துவதை விட சட்டியையும் அகப்பையையும் தொடர்புபடுத்தவற என்று. நாளாந்தப் பாவ இளையில் உள்ள பின் இளைய சோடி நமர பழமொழிக்குப் புதியதொரு கருத்தை வழங்கியிருக்கலாம்.

"அகப்பை" என்பதற்கு மனம் என்றம் பொருள் கொள்வார். கந்தசுல்தியில் விரதம் இருந்தால் மனதில் நிரந்தரமாக முருகன் வந்தருள்வான் என்றும் இப்பழமொழிக்குப் பொருள் உள்ளதாகக் கொள்வார்.

### பின் இளையார்\_பிடிக்கக்\_உருங்காய்\_முடிந்தல்

நாம் ஒரு காரியத்தைக் குறிப்பிட்ட நல்ல நோக்கத்துடன் செய்ய ஒரும்பிக்க அரு முடிவில் வேறெந்கோ ஒரு புதை தொல் லையில் முடிவடையும் போல நமக்கு மனதில் பட்டெள உறிக்கும் பழமொழி "பின் இளையார் பிடிக்கப் போய் அது கரங்காசி முடிந்த விட்டதே" என்பது தான்.

பின் இளையார் பொம்மையை களிமன்னில் செய்கின்றோம். ஒகத்தில் ஒட்ட வேண்டிய உறிக்கடையை பின் புறம் மாறி ஒட்டி விட்டால் அது வாலாசி பின் இளையார் பொம்மை கரங்காசி விடுகிறது. இதை அடிப்படையாக வைத்தே இந்தப் பழமொழி உருவாகியுள்ளதென்ற தான் நினைத்து வருகின்றோம். இப்பழமொழியின் மூலப்பொருளை அறிவதற்கு நாம் சற்ற ராமாயனத்திற்குள் தழுவிய வேண்டும்.

ராவணிடம், " மாவியவாள் " என்ற பெயருடைய ஒருவன் அனுமானா பெருமையை அறிந்து உரைக்கும் ஓரிடம் வருகின்றது. " அறைக்கழல் அறைமுனை நால்வரே முதல் வரம்மா . . ." என்ற வருகின்றது, அந்தச் செய்யுள். இனி முழுமூற்றாக்கள் சிடையார். சிவன், பிரம்மா, விலக் னுவடன் அனுமானம் சேர்ந்து நால்வராகின்றனர், என்பதே அதன் கருத்தாகின்றது. ( நன்றி - ஸி ராமசிருத்தின் விஜயம், ஜூவரி 1987) ரெங்கு என்ற பதம் அனுமான யும் குறிக்கும். எந்தக் காரியத்தையும் ஒயு முதற் கடவுளாசிய விநாயகரிடம் இருந்து ஆரம்பித்து ஆஞ்சனையே உற்சவத் திட்டம் முடிக்க வேண்டும் என்பது ஒரு வழிமையாக இருப்பது நிலவுகின்றது.

விநாயகரில் ஆரம்பித்து அனுமானில் முடி என்பது " பிள்ளையாரில் பிடித்துக் குரங்கில் முடி " என்ற பழுமொழிக்கு மூல காரணமாகவிடுவது என்பது ஒரு கருத்து. இப்பழுமொழி கால ஒட்டத்தில் உருமாறி " பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தர " என்ற வந்திருக்கக் கூடியல்லவா. இந்தக் கோயில்களில் விநாயகர் பூஜையுடன் நாளாந்தப் பூஜை ஆரம்பித்து சுந்தேஸ்வரர் பூஜையுடன் முடிவடைவது மரபு. சக்தி வழிபாடு நடைபெறும் கொவில்களில் சுந்தேஸ்வரர் என்ற ஆண் தெய்வ வழிபாடு முடிப் பதிலாக சுந்தேஸ்வரி என்ற பெண் தெய்வ வழிபாடு முடன் பூஜை நிறைவு பெறுகின்றது. வைஉங்கவக் கொவில்களில் ( உதாரணமாக, பெருமாள் கோயில் ) ஸி மத்தாராயக்ருப் பூஜையை ஆரம்பித்து அனுமார் பூஜையுடன் நிறைவு பெறுவது வழமை. அடிப்படை மரபு இவ்வாறுமைந்துள்ளது. மேற்கண்ட கொள்கை ரீதியாக நோக்குமிடத்து விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கும் ஒரு கொவிலில் அனுமாருக்கான பூஜையுடன் அங்கு பூஜை நிறைவு பெறுவது சாதி தீயமற்றதாகத் தோன்றுகின்றது. செவழும் வைஉங்கவும் ஒன்றடி ஒன்று பல கருத்துக்களில் இன்னாள்களையால் காலக் கிரமத்தில், நடைமுறை வாழ்க்கையில் இரண்டு வகையான பூஜை நடைமுறைகளும் இன்னால் விட்டுள்ளன. இன்று

பெரும்பாலர்கள் வைக்கினால் கோயில்களில் நாராயண பூஜைக்கு முன்தாக விநாயகர் வழிபாட்டுடன் தான் பூஜை ஓரம்பமாகிறது. இறையில் அனமார் வழிபாட்டுடன் நிதிரவு பெறுகின்றது. இல்லக்கியில் மேற்கண்ட பழமொழியின் உருமாற்றம் கருத்துள்ளதாகக் கொள்ள வாய்ப்புண்டு.

### குருவிக்கேற்ற இராமேசுவரம்.

ஒரு குருவியால் சமயப் பூஜைகளில் கலந்த கொள்ள முடியாது. அது எனிய முறையில் நீரில் மூட்டி எடுந்தாலே அந்தக் குருவிக்கு இராமேஸ்வரத் திருத்தலத்தை சென்றடைந்த வந்த பலக் கிடைத்த விடும் என்றதொடு கருத்துடன் "குருவிக்கேற்ற இராமேசுவரம்" என்ற பழமொழி நிலவுகின்றது. இதை இன்னும் சுற்று விளக்கமாகக் கூறுகின்றன, ஒருவர் காசி முதலான தீர்த்தங்களைத் தீர்த்த யாத்திரை மூலம் நேரடியாகச் சென்ற தரிசிக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. தன்னுடைய புனிதமாக இதை சிந்தியுடன் தொழுநால்புளித தலங்களுக்குச் சென்ற வந்த பல இன அவர்ஜுடையார் என்ற கருத்தை விளக்கும் பழமொழியாக இதைக் கொள்வது.

இப்பழமொழி, பேச்சு வழங்கில் உருமாறி வந்துள்ளதை ஏழும் பழமொழிக்கும் அதன் மூலக் கருத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும் ஒரு கருத்த நிலவுகின்றது.

" கறி வைக்கத் தப்பாத இராமசரம் " என்பதே அரவாடும் என்பது. இராம பானத்தின் பெருமையை விளக்கும் இப்பழமொழியே "குருவிக்கேற்ற இராமேஸ்வரம்" என்ற மாறி வந்துள்ளது. இராமரின் அம்பு என்றுமே கறி தப்பாத என்ற கருத்தே இங்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது என்பது.

## இந்திரா\_இரண்டு\_பழுதில்\_லை.

இந்த சமயத்தைப் பொடர்புதைய மற்றொரு பழுமொழி இரவாகும். அஞ்சிந்த இரண்டு பழுதில் லை என்பது, ஜந்தை விட இரண்டு பறவாயில் லை, நல்லத என்ற கருத்தைத் தருகின்றது. எது ஜந்த எது இரண்டு என்பதை இளிக் கான்போம். ஜந்தை என்பது பஞ்சாட்சர மந்திரமான சிவாயநம வையும் இரண்டு என்பது "சிவ" என்ற ஈரெழுத்து மந்திரத்தையும் கறிக்கின்றது. சிவாயநம என்ற மந்திரத்திற்கு சிவா என்ற நாமம் ஐக்கியமாகி விட்டதான் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்காமல் 'சிவா' என்ற இரண்டெழுத்து மட்டும் உச்சரிப்பதில் எவ்விடத் தலை, குழந்தை இல் லை என்றாம் சம பலன் உட்டாருமென்றாம் கொள்வோர் பெரியோர். " ஜந்தைகு இரண்டு பழுதில் லை " என்ற பழுமொழி இக்கருத்தையே வெளிக்காட்டி நிற்கின்றதென்பது. இதே பழுமொழிக்கு வெள்ளு கருத்தும் உண்டென்ற வாற்றிலோரும் உள்ளனர். அது மேலே குறியவாறு சமயத்தை உற்ற உறுதாகக் கொள்ளாமல் கற்புக்கரசிகளைத் தொடர்புபடுத்தி வழங்கப்படுகிறது. கற்புக்கரசிகளாக இன்று இலக்கியத்தில் போற்றப்படும். ஜவர் - அகவிகை, தாரா, திரெளபுதி, சீதா, மண்டோதரி உகியவர்களாவர். இவர்களில் சீதையும் மண்டோதரியுமே மாசு மறவற்றவர்களாகக் கொள்ள உடியும் என்பதும், மற்றைய ஸுவரும் சில வகையில் பூரணமான புளித்தான்மை பெற்றவர்களாகக் கொள்ள முடியாத என்பதும் ஒரு சாரார் கருத்து. அதையே இப்பழுமொழியும் வரியுற தூதாக உள்ளதென்பது. ( சீராமசிருதங்கள் விஜயம், ஜவரி, 1987) கற்புக்கரசிகள் ஜவரில் இரண்டு பழுதில் லை - இருவரான சீதையும் மண்டோதரியும் மாசற்றவர்கள், பழுதற்றவர்கள் என்பது இப்பழுமொழிக்கு இலக்கிய ரீதியான பொருளாகக் கொள்ள இடமுண்டு.

## நாலு பேர் போன வழியில் நாம் போக வேண்டும்

அறியப்படாத குற்கு வழியை விட அறிந்த நேர்வழி மேல் என்பது பொதுக் கருத்து. ஒருவர் போய் அறியாத ஒரு பாதையில் போய், வழி மாறித தத்தளிப்பதை விட நான்கு பேர் போய் வந்த நேர் வழியில் நாமும் போக வேண்டும் என்ற கருத்தில் நாம் "நாலு பேர் போன வழியில் நாம் போக வேண்டும்" என்ற பழமொழியைப் பிரயோகித்து வருவ தன்டு. "நாலு பேர்" என்பது நாம் நாளாந்தம் பயன்படுத்தும் ஒரு பொதுச் சொல். "நாலு பேர் என்ன சொல் வார்க்களோ" என்ற பயப்படுகின்றேயும். "நாலு பேர் வந்த போக வழி வேண்டுமே . . ." என்ற ஏங்குசின்றேம். யார் இந்த நாலு பேர்? நாம் வாழும் சமுகத்தைப் பிரதிநிதிப்படுத்தும் நான்கு பேராக அவர்களைக் கொள்ளின்றேயும். அந்த வகையிலேயே மேற்கூட்ட பழமொழிக்கான கருத்தைத் தொள்கிறோம்.

நாலு பேர் என்பதை சமயக் கண் கொண்டு பார்த்தால் அந்த நாலு பேரும் அப்பர், சுந்தரர், மாவிக்கவாசகர், திருக்காணசம்பந்தர் ஆகிய நான்கு நாயன்மாற்களையும் குறிக்கின்றது. இந்த சமயத்தில் உள்ள 63 நாயன்மாற்களுக்கும் இந்த டாஞ்சு பேரையும் நாம் பிரதிநிதிப்படுத்துகின்றேயும். இந்த நால்வரும் கடைப்பிடித்த நெறியை நாமும் கடைப்பிடித்து ஆன்மீக வழியில் செல்ல வேண்டும். அப்போது நான் நம் வாழ்வு மேன்மை பெறும் என்ற ஆன்மீகக்கு கருத்தைப் புலப்படுத்துவதற்காகவே "நாலு பேர் போன வழியில் நாம் போக வேண்டும்" என்ற பழமொழியை நம் உட்டோர் நமக்கு விட்டுச் சொன்னானர். அன்ற அவர்கள் சொன்ன நால்வர் இன்றே வேறுச் சிட்டார்.

## எந்தப் புழும் கந்த புராணத்திலே

"எந்தப் புழும் கந்த புராணத்திலே . . ." என்பது கந்த புராணக் கலாசாரத்தில் மேன்மை பெற்ற சமய பக்கத்திற்குள் முன் வேத ஈப்படுத்தும் ஒரு பழமொழியாக இருப்பானால். இதைப் பதம் ஏற்ற மருவி, "இந்தப் புழு கந்தபுராணத்திலும்

இல் லை என்ற சுற்று உறைப்பாகச் சில சிராமங்களில் நாளாந்த பாவ இயில் வழங்கப்படுகின்றன. இதன் கருத்துத் தான் என்ன? கந்த புராணத்திலும் இல்லாத புறுகை ஒருவர் அவிழ்த்த விடுகின்றார்கள் என்ற வெறும் புறு ரூட்டை தானு? கச்சியப்ப சுவாயிகள் அப்படி ஒரு தரமற்ற தெய்வ இலக்கியத்தையா படைத்தத் தந்தெள்ளார்? அந்தத் தரமற்ற புராணத்தையா தழித்த ஒரு புதிதமான கலாசாரமாகப் பின்பற்றி வந்த மேன்மை பெற்ற சமூகமாகத் தங்க இனப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றார்?

இந்தகைய பல கேள்விகள் ஒருவருக்கு எழுவற இயற்கைப் பழமொழிகளின் உள்மைப் பொருள் விளங்கும் வரை. கந்த புராணம் கருத்துச் செறிவுள்ள ஒரு தெய்வீக இலக்கியமாகும். அங்கு சொல்லப்படாத ஆன்மீகக் கருத்துக்கள் குறைவு. ஆன்மீக சிந்த இயாளர்கள் தாம் ஏதேனும் புதியதொரு செய்தியைக் கேள்விப்பட்டதற்கும் அது கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா என்ற ஒப்பிட்டுப் பார்க்கலும் அளவிற்கு அது கருத்துச் செறிவு மிக்காரு. ஒரு கருத்து கந்த புரா யந்தில் இல்லாத போகுமிடத்து " இந்தப் பொருள் கந்த புராணத்திலும் இல் லை " என்ற பெருமைப்படுவார். அந்தக் கருத்தே காலக் கிரமத்தில் மருவி இந்தப் பொருள் என்பது " இந்தப் புறு " என்றுக் கொள்கின்றார்கள் எந்தப் புறும் இல் லை என்ற தீரிப்படைந்து, எந்தப் புறும் கந்த புராணத்திலே என்ற மாறி நிற்கின்றது.

புறுகையும் கந்தபுராணத்தையும் இலைத்துக் கொச்சைப் படுத்தியிருப்போலவே சிலர் வேறும் பல பழமொழிகளைப் புது மொழிகளாகக் கொட்ட அவற்றின் ஆன்மீகக் கருத்துக்களை மழுங்க டித்து அர்த்தமற்ற புதிய கருத்துக்களை சந்தர்ப்பத்துக்கூற்ற வாறு புதேறிப் பழமொழியையே உருமாற்றி விடுகின்றார்.

இந்தகைய சமயப் பழமொழிகளின் உருமாற்றங்களைக் கண்டறிந்து அவற்றின் ஒலைக் கருத்தைத் தேடியறிந்து அவற்றை எனிய வடிவில் வெளியிட வேண்டியது சமய அறிஞர்களின் பணி யாகும். இந்தகைய பணி ஒரளவு கடினமான போதிலும் எதிர்கால சூகத்திற்கு இன்றியமையாததொன்றாகும்.

சமயத்தை கேள்ப் பொருளாக்கும் சிலர் மற்றும் சில புரோ  
மொழிகளை சிலேடையாகவும் பிரயோசிக்கின்றனர். அவற்றில்

கருவாடு திண்ணுற் கலையம் போன்ற  
திருநீறு கெட்டாற் கெட்டாற் . . .

என்பதையும் அடங்கும். ஒரு வகையில் கருவாடு திண்றவர் நினைக்  
கலையத்தாக்குப் போன்ற என்றும் திருநீறிலை இட்டவர் கெட்ட  
மிந்த போன்ற என்றும் பொருள் கொள்கூம், இத்தொடர்  
வேறொரு வகையில் கருவாடு திண்ண யாற் கலையம் போன்ற  
எனவும் திருநீறு இட்டு யாற் கெட்டாற் என்றும் உற்றிலும் வேறொன்றுத்தைத் தடுகின்றது.

இந்தகைய- சிலேடையான பதங்கள் இன்னும் பல. அவற்  
இல் சிலவற்றை பின்தரும் காண்போம்.

\* \* \* \* \*

பழமொழிகளும் பென் ஈலையும்

பழமொழிகளில் பென்கள் தொடர்பான பழமொழிகள் பலவண்டு. "பென் பிள்ளை சிரித்தால் போச்சு, புதையில் விரித்தால் போச்சு" என்பது பழமொழி. புதையிலைய் விரித்தால் போச்சு எப்படி மனம் கெட்டு விடுமோ அவ்வாறே பென்களும் அங்கியர் எப்படி சூரிய கூர்ம் கெட்டு விடுமோ அவ்வாறே பென்களும் அங்கியர் கூர்ம் கெட்டு விடுமோ அவ்வாறே ஒழுக்கம் கெட்டு ஈலைமை விபரித்தாலும் என்ற கருத்தில் இரு வழங்கப்படுகின்றது. ஏமது சூரிய அமைப்பில் பென்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்ட தாக்கும் பென் விடுதலை வேட்டை கிடக்கவர்கள் தமரை வாதத்திற்கு உருபு செய்யாக தீத்தகைய பழமொழிகளை வசதி யாக மேற்கொள் காட்டிக் கொள்வதுண்டு. பழமொழிகள் குலம் பென்கள் தமரை வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், எப்படி இருக்கலாம், எப்படி இருக்கக் கூடார என்ற பல முறைகளை கூட்டுவதும் விரித்திருந்தார். அவை மாறி வரும் இன்றைய காலத்திற்கெற்றவராக இராமல் பேரகலாம். இங்கு எமர நோக்கம் பழமொழி களின் உரு மாற்றத்தை அவதானிய்பதாக மட்டுமே அமைகின்றது. எனவே அந்த அப்பாற்பட்ட கருத்துக்களை இங்கு விவரிக்க முயல்வோம்.

### பழுரை\_பெற்றப்\_பெறுவராஜா\_வாழ்த

திருமாத்திரி போத மாமக்களை வாழ்த்தும் போத பழுரை பெற்றப் பெரு வாழ்வு வாழ்க என்ற ஓரி வழங்குகின்றோம். பதினாற் பிள்ளைகளைப் பெற்ற சுவபோகமாக வாழ்க என்பது தான் அதன் கருத்து? தமிழ் மொழியில் "ஒன்றிக்கொடை அனுமதி ஒருசங்கதொரு பென்னும்" என்ற வேலூரு பழ மொழி உண்டு. ஒன்றிக்குப் பிள்ளையாக்குத்து அமையக் கூடுமா? அப்பும் ஒரே சூரிய அமைப்பில் தீத்தகைய கருத்து உண்மைத் தொகையைக் கானுமயிடத்து இரு பதினாற் பிள்ளைகளைக் குறிக்கவில்லை. பதினாற்றும் குறிக்கின்றது என்பது தெளியு. அந்தப் பதினாற் எவை? அவை நாற்பேசுகளான

பற்றுவ பேருகளைக் குறிக்கின்றன. புகழ், கல்வி, வீரம், வெற்றி, நல்ல மக்கட் பேர், ஏனை, செல்வம், தாவியம், சுகம், போகம், அறிவு, அழகு, பெருமை, நல்ல குடி, உயல் நலம், நீண்ட ஆயுள் என்பனவே அவை. இவை அனைத்தாம் ஒருங்கே பெற்றப் பெரு வாட்டிவு வாழ்க என்பதே அதன் பொருள். இந்தப் பற்றுவ எக்ஸ் செல்வங்களில் ஒன்று தான் மக்கட் பேர். திருவெயாற்றுப் ப்ரான்திரில் நந்தியேசுவரர் இறைவனிடம் பற்றுவ வரங்களைக் கேட்டுக் கொள்கிற்.

" பற்றுவ பேரும் தலைவாய் " எனக் கேட்கிறோர். நானுமே கப் புலவர் அழகாக அதைப் பாடியும் வைத்திருள்ளார்.

" சுதி, வாரி, வீரம், விஜயம், சந்தானம், ஏனை, தனம் அதிதாவியம், என்பாக்கியம், போகம், அறிவு, அழகு, புதிநாம் பெருமை, அறம், கூலம், நோயினம், புனிவயர் பற்றுவ பேரும் தலைவாய் மருதரப் பராபரனே "

### சேலை கட்டிய மாத்தர நம்பாடே

இரு ஒரு அழகான எச்சரிக்கை. சேலை கட்டிய மாத்தர ஒரு போகம் நம்பாடே என ஆன் வர்க்ககந்திற்குக் கூடும் அறிவுறை கிழ. சேலை கட்டிய மாத்தர நம்பாமல் வேறு பலவிடத் தூதைகளை அவிந்த மாத்தர நம்பலாமா என்றதொரு குதர்க்கமான கேள்வி கிழ்ச்ச எழுவாய்ப்புண்டு. இங்கு சேல் அகட்டிய மாத்தர என்பது மாத்ரம் அவியும் சேலையைக் குறிக்க வில்லை. சேல் என்பது கயல் மீனைக் குறிக்கும். சேல் அகட்டிய என்கும் "கயல் மீனைப் போக்கு கொகளை உருட்டி ஏங்குபிங்கும் பார்வையை அலைய விடும் " என்ற பெராருளைத் திருக்கிறது.

எனவே சேலை கட்டிய மாத்தரில் இனி ஸ்ரீசுயமாக நம்பிக்கை வைக்கலாம் தூல்லவா? பெய்கள் தொடர்பாக பெரும்பால்மையான பழுமொழிகள் எழுத சூக அமைப்பில் அவர்களுடை அடிமை நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன. அனுதிக்கத்தில் பிடிக்குள் கட்டும்பு அந்த ஸ்ரீவிலேயே தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறும் ஒரு உறையை இங்கு குறிப் பிடப்பட்டுள்ள ஒரு லீல பழுமொழிகளின் வாயிலாக ஈறிந்த கொள்ளலாம்.

## படி தாண்டாள் பத்தினி

படி தாண்டாள் பத்தினி என்பதன் கருத்து ஒரு பத்தினிப் பெண் வீட்டு வாசல் பழையத் தாண்டிப் போக மாட்டாள் என்பதல்ல. "படி" "என்பது" சீழிப் படிதால் "என்ற கருத்தைத் தரு கிட்றார். இங்கு கணவனின் சொல்லுகிறார்க் கீழிப் படிந்த நடப்பவனே பத்தினிப் பெண்ணாள் என்ற கருத்தே படி தாண்டாள் பத்தினி என்பதன் உண்மைப் பொருளாலும்.

## கல்லாலும்\_கணவன்\_புல்லானுலும்\_புருஷன்

ஒரு பெண்ணுக்குத் தன் கணவன் கல்லாகவோ, அல்லது புல்லா கவோ இருந்தாலும் பரவாயில் லை. புருஷன் என்ற ஸ்தானம் தான் அவசுக்கு உக்கியமானதொன்ற என்ற கருத்தில் இப்பழ மொழி நாளாந்தக் கிராமியப் பேச்சு வழக்கில் பயன்படுத்தப் படுகிறது. கணவன் என்ன கொடுமை செய்தாலும், எந்தகைய முரடுகை, கயவுகை, காழுகுகை இருந்தாலும் ஜன்ன் கணவன் என்ற ஸ்தானத்தை ஏற்ற முனையில் என்ற ஒரு பதவியையும், தாய்மை என்ற பேற்றையும் தனுதால் அவனைப் போற்றிப் பணிய வென்டும் என்ற ஒரு பக்கச் சார்பான கருத்தைத் திரிக்கப் பயன்படும் ஒரு ஆயுதமாக இப்பழமொழி உள்ளது.

உண்மையில் இந்தப் பழமொழி கூறும் செய்தி தான் என்ன? பெண் கை அவ்வளவு மட்டமாகவா எமற தமிழ்க் கலைம் நினைத்திருக்கின்றது? இல்லை. இப்பழமொழி ஒரு மாற்றத்திற்கு உட்படு முன் அமைந்திருந்ததெனவாறென்னில் "கல்லானுலும் கணவன் புல்லானுலும் புருஷன்" என்றாலும். கல்லான் - கல்லாதவுகை படிப்பறிவு குறைந்தவுகை இருப்பி எம் ஒரு பெண்ணுக்கு அவன் கணவனேயாவான். தன் கணவன் கைக் கல்வியறிவுற்றவன் என்ற தன்னவோ சாதியில் குறைந்தவன் என்ற அவனை ஒருக்கவோ ஒரு பெண் குறிப்பு மாட்டாள். மற்படக் கூடார என்ற கருத்தைப் புகட்டவே இப்பழமொழி வழக்கில் இருந்தன்னதெனலாம்.

பழமொழினும் புரக் கருத்துக்களும்

விருந்தோம்பல், நமது சூக மறபில் பெருமையாகக் கருதப் படும் ஒரு பாபானும். "இருந்தோம்பி இல்லாம்புதெல்லாம் விருந்தோம்பி வேள்ளான்மை செய்தற் பொருட்டு" என்பது வள்ளுவர் வாய்மொழி. "அன்றமிட்ட வீட்டில் கண்ணம் வையாடே", "உன்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யாடே", "உப்பிட்டவரை உள்ளனவும் நினை" என்பதெல்லாம் விருந்தோம்பவோடு தொடர்ச்சுபட்டது. வில்வரிசையில் "பந்திக்கு உந்த படைக்குப் பந்து" என்ற ஒரு பழமொழி ஏழங்கப்பட்டு வந்தன்னால்.

பந்திக்கு உந்த படைக்குப் பிந்து

"ஒருவரு இல்லத்தில் திருமன் வைபவம் ஒன்று நடைபெற விரும். வைபவம் அடிந்த கையோடு, சாப்பாட்டுப் பந்தி வைப்பதற் கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. பந்திப்பாய் விரித்து வாஸு இலை போட்டு உணு பறிமாறப்படுகின்றது. திருமன் வைபவத்துக்கு வந்தவர்கள் அழைக்கப்படுகின்றனர்கள். சீவர்கள் இலையிரகள் ஏன் தீல முதியவர்கள் கூட முன்றியடிக்கு உதற் பந்தி கூடுப் போய் விட முயற்சி செய்வதை தீல வேளை நீங்கள் பார் கூரியுள்ளது. நேர காலந்துக்கு பல பிழிக்க வேண்டும், வீட்டில் ஓள் இலை போன்ற பல காரணங்கள் பந்திக்கு உந்த வந்துகொக்க கூறப்படுவதுடன். அடுத்த பந்தியில் இருக்கலாம் எடு ஆடுதலாக இருக்கும் நீங்கள்" இவர்கள் பந்திக்கு இப்படி உந்துகிற்கனே, போருக்கு வா என்ற கூப்பிட்டால் இப்படி உண்டியடித்துக் கொண்டு போற்க்களும் நொக்கிப் போவாற்களா என்ற நீந்திக்கக்கூடும். உங்கள் மனம் "பந்திக்கு உந்த படைக்குப் பிந்து" என்ற நீங்கள் உள்ளெப்போதோ தெரிந்த வைத்திருந்த பழமொழியை மீண்டும் அசை போடும்.

பந்திக்கும், படைக்கும் உள்ள தொடர்பு என்ன? சாப்பாட்டுக்கும், போருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? இந்தப் பழமொழியில் வரும் "பந்தி" என்ற சொல் உணவுப் பந்தியைக் குறிக்கவில்லை. போர் என்னயில் உள்ள ஒரு பிரிவிற்கு டைப்பட்ட பெய்ரை அது குறித்த நிற்கிறது.

இரு போர் மூன்றைய உருவுக்கப்படுத்திக் கொள்கூங்கள். யானைப் படை, குதிரைப் படை, கால்ராய்டை என்ற பல புடைகள் வரிசையாக இருக்கும். போர் தொடங்குவதற்கு அடையாளமாக ஹரசொலிக்கும், உடனே போர் தொடங்கும். போர் மூன்றையில் படை வீரர்கள் அனைவரும் இரே நேர்த்தில் பாய்ந்து ஒருவரை ஒருவர் வாள்களாலும், ஈடுதிகளாலும், அம்பினாலும் தாத்திக் கொள்ள முடியாது. இரு பகுதியிலிரும் சில சிறுக்களாகப் பிரிந்து படைத் தொகுதியில் மூன்றியில் நின்ற போரிடுவர். அந்தப் பிரிவு வலுவிழந்து, இறந்ததும், பின்னவியில் உள்ள படைப் பிரிவில் இருக்கும் வீரர்கள் மூன்னேறி மீண்டும் ஒரு குறுவுமைத்துப் போரிடுவர். இங்கு போர் இரண்டு பிரிவுகளிலும் உள் பகுதியில் இருப்பவர்களுக்கே நடைபொருகின்றது, என்பதை அவதாளிக்கவும். பின்னவியில் இருப்பவர்கள் தமது மூறை வரும் வரை தயாராக இருப்பர். இந்தப் போர் மூறையில் மூன்றியில் நின்ற போரிடும் குறுவே "பந்தி" எனப்படும். பந்தியில் இருப்பவர்கள் நேரடியாக உடனடியாகப் போரில் பங்கு பற்றும் வீரர்கள். பின்னால் நிறை நிறையாக உள்ளவர்கள் "படையினர்". அவர்களிலும், மூன் பகுதியில் இருப்பவர்களுக்குப் போரில் பந்தியமைத்துப் பொலுதும் சாத்தியம் உண்டெனிலும், மிகவும் பின் பகுதியில் இருப்பவர்களுக்குப் பந்தி அமைத்துப் போரிடும் சந்தர்ப்பம் வருவது கறைவு. அதற்கிடையில் போர் இய்ந்த விடும். சாத்தியமும் உண்டு.

கம்பராமார்யனத்தில் யுத்த காங்டத்தில், கும்பகர்ணன் வதைப் படைம் உள்ளது. அதில் கும்பகர்ணன் இராவணிடம் கறவதாக ஒரு பாடல் அமைகிறது. அது,

" பந்தியிற் பந்தியிற் படையை விட்டவை  
சிந்ததல் கண்டு நீ யிருந்த தேம்புதல்  
மந்திரமக்க நம் வளி யெலாழுடன்  
உந்ததல் கருமமெற்றுவரக் கூறின். "

என்பதாலும்.

இதன் பொருள், " வறிசை வறிசையாகக் கேட்கின்றோ யேவி அவை உயிரொழிந்த போவது கண்டு நீ இங்கிலந்து கொண்டு வருந்தலை ஜூலோச ஈயங்கு ; நமது வளிமை உழுவதையும் ஒரு செர்ப் பதைவர் மீது செலுத்தவது செய்தற்கரிய தொழில் என்க தெரியுமால் முப்பக்கந்து கூறுக் கூறுவது என்பதாலும்.

இங்கு பந்தியில் என்ற பதம் போர்க்களத்தில் உள்ள குலியிற்குப் பிரயோகிக்கப்பட்டுள்ளதை அவதாரிக்கவாம். இப்பொழுது எமது பழுமொழிக்கு மீண்டும் வருவோம். " பந்திக்கு உந்த படைக்குப் பிந்து " என்பது ஒருவரிட வீரத்தை வேண்டி திற்கும் ஒரு பழுமொழியாகத் தோன்றவில்லையா? போர்க்களத்திலே படை நிலையில் இருந்து கொண்டிரால் பந்திக்கு உந்து ; அங்கு போரை நெருக்கு நெர் சந்திக்கக் கூடியாராக ; எதிரியைப் பழுக்கிடக் கூடும். அங்கேற்கு வீரமரணம் அடை. என்பது வீர உயர்வை ஊட்டும் இப்பழுமொழியாவது இங்கு எப்படி எம்மையெல்லாம் சாப்பாட்டு ராமர்களாக்கி விட்டது பார்த்தீர்களா?

உன் குதிரையை நம்பி ஓழுநில் இறங்கலாமா?

மன்னால் செய்யப்பட்ட தேவர நீரில் கறைந்த விடும். அதை நம்பி ஓற்றைக் கடக்க முயற்சிக்காதே. அது அந்து புற்வமான தன்று என்ற கூறுதே, இப்பழுமொழி. மன்னால் குதிரை செய்த அது ஓடும் என்ற அதன் மீது ஏறி ஏமர்வதே அநிலற்ற செயல். இது இப்படியிருக்க அந்தக் குதிரையின் உதவியிடத் தூற்றையும் கடக்கலாம் என்ற நம்பிக்கை வைப்பது அதை விட மோசமான தன்றைப்பா. நம்பிக்கை வைக்கக் கூடாததொன்றை நம்பி ஒரு ஒயற்சியில் ஈடுபடாதே என்பதே இப்பழுமொழியின் மூலம் கூறப்படும் அந்திரயாகும்.

குதிரை என்பது குதிரை என்ற பதக்தில் இருந்து மருவி வந்ததொன்றும். குதிரை என்றும் என்ன?

ஆற்றில் உள்ள மணலோ, மன்னே ஒரே சீராக அமையான். சில இடங்களில் மேடாகவும், சில இடங்களில் பள்ளமர்க்கவும் காணப்படும். மேடாக இருக்கும் மனல் திட்டுத் திட்டாக சில சமயம் நீர் மட்டத்துக்கு மேல் எழுந்தும் காணப்படும். அந்தத் திட்டுக்கள் நீர் ஆழமற்றதாகத்து தோன்றச் செய்யும். இந்தகைய திட்டு, "குதிரை" என வழங்கப்படும். இந்தக் குதிரைக்குக்கு அருகில் பெரும்பாலும் நீர்நிலை அல்லது ஆழமாக இருக்கும். குதிரை மேட்டை மட்டும் பார்த்து அதை ஆழமற்ற ஆற்றப் படுத்தி என நம்பிக்கை கடக்க முயல்வோமானால் கண்ணுக்கூப்பு குலப்படாத மருவின் ஆழத்தில் நாம் காற்றிக் கிடைக்க விடும். அபாயம் உண்டு. இது கொயே இப்பழமொழி நமக்கு உணர்த்தி நிற்கின்றது. குதிரை என்பது குதிரை + ஜி என்ற இரண்டாம் வேற்றுமை உருபேற்ற வந்தாள்ளதேயன்றி குதிரையை என்ற வரவில் இல்.

கல் லைக் கண்டால் நாயைக் காணும், நாயைக் கண்டால் கல் லைக் காணும்.

கல்லும் நாயும் நமக்கு நாளாந்தம் பழக்கப்பட்டவை. உருமிக் கொண்டு வரும் நாயைக் கலைக்க நாம் உடலே ஈர்க்குவது கல். சிரை கல் கூட சமயத்தில் எமத்து கடி நாயில் எதிர்ப்பிலைச் சமாளிக்க உதவுகின்றது. சிலவேளை நாய் கடிக்க வரும் போது குறிந்த கல் லைப் பொருக்கிக் கொள்ள முயன்றுல்... ஒரு கல் கூட்டுக் கண்ணுக்குத் தட்டுப் படாது. அந்த வேளையில், அந்த ஆபத்திலும் கூட இந்தப் பழமொழி நமது சிந்தனையைத் தாக்கிச் செல்லத் தவறவில்லை இல் இல்.

கால ஓட்டத்தில் பழமொழிகள் மருவி வருவது வழுமை. நமக்கு மிக நெருக்கமான சம்பவங்களுடன் அவை வசதியாகப் பிழைக்கப்பட்டு விடுகின்றது. அதனால் காலக் கீரமத்தில் ஒரு பழமொழியில் ஆழமான கருத்து மறக்கப்பட்டு விடவும் வாய்ப்பு ஏற்படுவதுண்டு.

ஒரு சீற்பி அழகான நாயின் உருவத்தைக் கல்விலே தத்துப் பாக வடித்திருக்கின்றார். ஒரு கருவென்ப நாயின் உருவம் அந்தைக் கல்விலே செறுக்கப்பட்டு விட்டது. நீங்கள் உங்கள் நாய் பருடம் அந்தச் சிலையைக் காட்டி செல்கின்றீர்கள். நீங்கள் யிக் ரச கையுள்ளவர், கலையின் பால் ஈடுபாடு கொண்டவர். உங்கள் நாய்ப்பர் கலை, சிலோ என்ற விடை என்ற கேட்பவர். ஜலல் சீற்ந்த கட்டட ஒப்பந்தக்காரர். இருவரும் அந்தை சீற்பி செறுக்கிய நாயின் சிலையைப் பார்க்கின்றீர்கள். ஒரே கூழ்நிலையில், ஒரே உருவத்தை இருவரும் பார்த்து இரசிக்கின்றீர்கள். திரும்பி வரும் போது "நாயா, என்ன அழகான நாய் அதன் முகத்தில் தெரியும் உணர்வு தான் என்ன. எவ்வளவு தத்துபம் . . ." என்றெல்லாம் உங்களை மறந்து உரைக்கின்றீர்கள். நாய்ப்பர் சுற்று உற்றும் சுற்று மிரட்சீயுடன் பார்க்கிறார். எங்கும் நாயைக் காணவில் லை. முடிவில் உங்களிடமே கேட்டு விடுகிறார். "எந்த நாய்? எங்கே நிற்கிறது?" உங்களுக்கு ஒத்தவில் புதியாற. பின்பு புதிந்த விடும். அவர் அந்தை சிலையிலே நாயைக் காணவில் லை. அவர் தனது அறிவுக்கு எட்டிய வரையில் ஏல் லைத் தான் கண்டிருக்கின்றார். நல்ல கல்லு. கட்டடத்திற்கு உடுத்தியாக நிற்கும். இதைப் பாவித்து அத்திவாரம் போட்டால் இந்த வாரில் எடுபடுமா? என்றவாறெல்லாம் அவரது சிந்தனை சென்றிருக்கின்றது. அவர் கல் லைத் தான் அங்கு கண்டமையால் நாயைக் காண முடியவில் லை. நீங்கள் அந்தை கல் லைக் காணவில் லை. அங்கு ஒரு நாயைத் தான் கண்டிர்கள். இப்பொழுது மீண்டும் இந்தப் பழுமொழியைப் பார்த்துக் கொள்ளுகின்றார்கள். நாய்கள் எங்கே நிற்கின்றோம்.

மேற்கண்ட பழுமொழியைப் பற்றிச் சிந்திக்கும் போது நமக்குத் திருஞல்ர் அருளிய திருமந்திரத்தின் எட்டாம் தந்திரத்தில் வரும் ஒரு செய்யுள் போகத்திற்கு வரக்கூடும்.

" மரத்தை மறைத்தல மா மதயா இன  
மரத்தின் மறைந்தல மா மதயா இன  
பரத்தை மறைத்தல பார்முதற் புதம்  
பரத்தின் மறைத்தல பார்முதற் புதமே . . ."

என்ற செய்யுளின் கருத்து, மரத்தில் செலுக்கிய மதயா இனியின் உருவை, யா இனயாகக் கருத்திப் பார்க்கும் போது அங்கு மரம் நம் கண்களுப் புலப்படுவதில் லை. யா இனியின் உருவமே உன்

நிற்கின்றது. அதேவே ளை, அந்த யா இனியின் உருவை "மரத்தீங்கு செய்யப்பட்டது" என்ற உணர்வோடு நோக்கும் போது, யா இனியின் உருவும் மறைந்து, வெளம் மரவடிவும் என்ற எண்ணும் நிலை பெறகின்றது. இது போன்றே, இல்லைக்குத்தின்ஸி இறை சுக்தி, தாழைக்கும் உலகுப் பொருள்களாகவும், தனித்தும் பரந்தும் நிற்கின்றது.

உலகியலில் வாழ்வோருக்கு, உலகம் ஜம்புதங்களாலாக மாறும் பொருட்களும் உயிர்களுமாகவே காட்சி தரும். உள் நின்ற உண்மையை அறிந்தொருக்கு, இவ்விலகம் பிரமத்தின் வடிவமே என்பதை புல்ளும். நீந்தச் செய்யுக்கும், மேற் கூறப்பட்ட பழுமொழிக்கும் கருத்து ரீதியாக ஒற்றைமை உள்ளதை அவதானிக்க முடியும்.

நாய் என்றால் மற்றொரு பழுமொழி இனியின்று வருகின்றது. இது மருத்துவத்தோடு தொடர்புடையது.

561

### நாய் கடிக்குச் செருப்படி

நாய் கடித்தலம் அந்த இடத்தில் நாம் அனிந்திருக்கும் செருப்பால் உடனே நாய் கடித்த இடத்தில் அடிக்க வேண்டும். அது நாய்க் கடிக்குச் சிறந்த கை மருத்துவம் என்ற கருதுவோம். உண்மையிலேயே சில சிராமங்களில் இம்முறை கிருந்து தான் வருகின்றது. "நாயும்" போகும் என்ற கூறி சில உதியவர்கள் இந்த வைத்திய முறையை நாடுவதன்டு. இது ஒரு உடநம்பிக்கை மட்டுமல்ல. ஆபத்தான பிரி விளைவுகளைக் கொண்டு வரக்கூடியதுமாகும். விசர் நாய்க் கடிக்குப் போதிய மருத்துவம் இல்லாவிடில் மருத்துவ வரலாறுக்கும். ஏ.ஆர்.வி எனப்படும் தடுப்புசீ உடனே போடுவேண்டும். அப்படியாயின் நம் முன்னேறின் அறைபவங்களின் வெளிப்பாடான பழுமொழிகள் நம்மைத் தவறான வழியில் இட்டுச் செல்கின்றனவா? இல்லை.



"செருப்படி" என்பது ஒரு முவிகையில் பெயர், இதை திருவடிபாதம் என்றும் கூறவர். (சி.பி.இறைக்குடி, சஞ்சிலி - உதயன்வாரமலர், 25.01.1986) விசர் நாய்க் கடிக்கு திலாரணியான நீத முவிகையை நாய் கடிக்கால் பயன்படுத்த வேண்டும் என்பது தான் "நாய் கடிக்குக் கெருப்படி" என்ற பழ மொழியில் கருத்தாலும்.

### கைப்புன்னுக்குக் கண்ணுடைய எதற்கு?

"உள்ளங்கையில் நெல்லிக்கவி போல" என்கின்றேம். உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கவி போல மிகவும் தெளிவாக உள்ளது என்பது அதன் பொருள். உள்ளங்கையில் உள்ள ஒரு பொருளை நாம் மிக இல்லாவாகவும் கூற்றமயாகவும் அவதாவிக்க முடிகின்றது. ஏவ்வாறே கையில்லை புன்னுடை, அதைக் காணக் கண்ணுடை எதற்கு? வெறும் கண்ணுல் நேரிடையாகவே பார்த்துக் கொள்ளலாமே. கண்ணுடியில் உதவி தேவையில் இல்லை, ஒருவர் உங்களுக்கு நெருங்கிய நன்பார். அவரது கண்ணுடியில் சிற்திரத்தை உங்களுடைம் செறிவிக்க முயலும் போது நீங்கள் அவரை முந்தி விடுகின்றீர்கள். "அவரை என்குத் தெரியாதா? நீர் சொல்லியா தெரிந்த கொள்ள வேண்டும்?" - கைப்புன்னுக்குக் கண்ணுடை எதற்கு?" என்ற திரும்பி அவரைக் கேட்டு அவரது வாயை மூடி விடுகின்றீர்கள்.

நீதக் "கைப்புன்" ஒரு மருவி ஏழங்கப்பட்ட சொல்லாக உள்ளது. "கைப்புன்" என்பதே இப்பழமொழியில் இடம் பெற்றிருக்க வேண்டும், மின் வி ஈய இக்கரிப்பிழைக்காரும், கலைத்தில் அவியும் நகைக்களை மூகம் பார்க்கும் கண்ணுடியில் பார்த்து ரசித்துக் கொள்ளலாம். நலையில் அவிவைத்துயும் ஏவ்வாறே கண்ணுடியில் உதவியுடன் ரசிக்கலாம். கையில் அவியும் வி ஈய இல் ரசிக்க. கண்ணுடி தேவையா? நேரடியாகக் கண்ணுலையே கண்டு ரசிக்க லாமே. இதைத் தான் சொல்கிறோ "கைப் புனுக்குக் கண்ணுடை எதற்கு?" என்ற பழமொழி.

## உப்பிட்டவரை உள்ளனவும் நிலை.

ஒருவர் நமக்குச் செய்த உதவியை நாம் என்றென்றும் மற வாறிருக்க வேண்டும் என்பதை "உப்பிட்டவரை உள்ளனவும் நிலை" என்ற குறிச்சுருக்கமாக விளக்குகின்றோம். எமக்கு ஒரு நேரம் உணவிந்தவரை உப்பிட்டவர் என்ற பதத்தினால் விளிக்கின்றோம். உள்ளனவும் என்றால் உள்ள வரை உள்ள மட்டும் என்பது பொருள். இங்கு எமக்கு ஒரு சில சந்தேகம் தோன்றுகின்றது.

யார் உள்ள மட்டும் நிலைப்படு? உப்பிட்டவர் உள்ள மட்டுமா? அல்லது உப்பைத் திர்த்தவர் உள்ள மட்டுமா? உப்பிட்டவர் உள்ள மட்டும் தான் நிலைப்படு எனக் கொன்டால், ஒரு வேளை அவர் இறந்த விட்டால் அவரை மலை, பின் இளக்கினக் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா? அது மிகவும் மோசமான ஒழுநிசயமாயிற்றே. உப்பைத் திர்த்தவர் - பயன் பெற்றவர் உள்ள மட்டும் தான் நிலைப்படு என்று வரையறையிருந்தால் இவர் இறந்தால் இவரை மலை, பின் இளக்கி நமை குடும்பத் தலைவர்க்குச் செய்த ஒர் உதவியை மறந்த விடலாருமா? அதுவும் தர்மமில் லையே? அப்படியாயின் "உப்பிட்டவரை உள்ளனவும் நிலை" என்றதன் அர்த்தம் தான் என்ன?

"உள்ளனவும்" என்றால் உள்ளதனவும் என்ற தான் பொருள் கொள்ள வேண்டும். அதாவது உள்ளத்தில் அவரை உதவியை நிலை நிற்கத் தான் செலுத்த வேண்டுமென்பதையே உள்ளனவும் நிலை என்ற பதத்தின் கூலம் வெளிப்படுத்தியுள்ளதற்கு நம் முன்னேர்.

உப்பிடல் என்பது உணவிந்தல் என்பதை - விணுந்தோம் பலை - குறிக்கும் ஒரு பதம். விணுந்தோம்பல், அங்கதானம் செய்தல் போன்றவை தயிழர் பத்பாட்டில் வலியுந்தப்பட்டு வந்தாள் நெறிகளாகும். தானந்தின் கூலம் ஒருவர் குங்கியத் தைத் தேடிக் கொள்ளலாம் என்பது பொதுவானதொடு நம்பிக்கை. அங்கதானம், ஏழை மக்ஞக்கு மட்டும் செய்வதற்கு. அது உயிரிராக்கள் யாவற்றிற்கும் உணவிட லைக் குறிக்கும். இது நொடற்பான பழமொழியைப்பற்றி அடுத்ததாகக் கால்போம்.

## எற்பு\_தீர்மூல்\_கன்\_தெரியும்

ஈங்கள் அருந்தாம் தேநீர் கோப்பைக்குள் தவறுதலாக ஒரு எற்பு விழுந்த விடுபிறை. உங்கள் கொறிப்பை, அனுவருப்பைக் கண்டு கொள்ளார சமாளிக்க உபசரிப்பவர் கூறவர் "எற்பு தீர்மூல் கன் தெரியும்" என்ற நம் உள்ளேர்கள் கூறி வைத்திருக்கிறோம். உமக்கு வயதான காலத்தில் பார்த்த மங்காமல் இருக்க வேண்டுமானால் நிறைய எற்புகளைத் தீர்மூல வேண்டும்" என்பதைகாட்டு.

உண்மையில் எற்பைத் தீர்மூல் கன் தெரியும் என்ற கூறவர் எவ்வளவு ஆடத்தனம். இதையெல்லாம் போய் காலம் காலமாக நம் உதாதயர் நமக்கு சொல்லி வைத்திருக்கிறோர்களே என்ற அனநட்பிக்கை கொள்ள வேண்டாம். எற்புக்கோ கன் தெரியாத மோப்பம் பிடிந்த உலாவும். பெறிய அறம் செய்ய இயலாதவர் கள், எற்பு போன்ற சிற்றயிர்க்குண்டு "நெய்யரிசீ" போன்ற பதார்த்தங்களை இட வேண்டும். அந்த உள்ளை எற்பு தீர்மூல் அதன் மூலம் எமக்குப் புண்ணியம் வந்த சேரும். எமற அகக்கன் பிறந்த கொள்கூடும் என்பதே அதன் ஆத்மீகப் பொருளாகும். ஆழமான கருத்துள்ள இப்பழமொழி மேலோட்டமாக நொக்கும் போட தவறாக கருத்தை நடக்குப் புகட்டுகிறோர்.

நம் வீட்டு வாசனீ கோலம் போடுவாம் இந்தக் கருத்தை மேவும் நமக்குப் புலப்படுத்துகிறோம். கோலம், பாவுப் பதார்த்தங்களால் போடப்படுகிறன. எற்பு போன்ற சிற்றயிர்க்குண்டு மாவை ஒரு மூலையில் கொட்டி வைத்து "விருந்தோம்ப" எமக்கு மனம் வருமா? எற்பைக் கண்டால் ஓ.ட.ரி, மலத்தியோன் என்ற அல்லவா கொட்ட விரும்புகின்றேன். அநால் தான் நம் உள்ளேர்கள் கோலம் என்ற கலையில் வாயிலாக நாம் அறியாமலே நாம் புண்ணியம் செய்த நம் என் பிறக்க வழி செய்து தந்தள்ளாற்றன்.

## குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்

பாடசாலையில் வேற உடுப்பு மாணவரிடம் இட வாங்சிக் கொண்டு வரும் சீரான சூப் பார்த்து "குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும். இந்தக் கரங்குப் பயல்களிடம் குட்டுப்பட்டுக் கொண்டு வருகின்றுயே" என்ற நகைக்கிடிரேம். மோதிரக் கைக்கு என்ற மகிழம் உள்ளது என்பது புரிசிருதா? ஒரு வேளை மோதிரக் கை - பணக் காரக் கையாக இருக்கக் கூடும் என்ற காரணமோ, செல் வந்தவிடம் இட வாங்கலாமா?

மோதிரக்கை என்ற வழக்கில் உள்ளது உண்மையில் "மோதிர கை" என்ற இருந்திருக்க வேண்டும். குட்டுப்பட்டாலும் மோதிர கையால் குட்டுமீபடு என்பது தான் பொருத்தமாக உள்ளது. மோதிர கை என்பது தன்னுடைய சக்திக்கு நிராவரணம் என்பதைக் குறிக்கின்றது. கட்டுடை மோதிர சக்தியைக் கொண்டிருடை தான் ஒருவன் மோத வேண்டும். வளிமை குறைந்தவைடு மோதவர் பாவும். வளிமை கூடியவைடு மோதவர் ஆபத்து. எனவே கட்டுடைய சக்திக்கு நிராவரணம் ஒருவன் மோத வேண்டும் என்பது தான் உறையாகப் போதிக்கப்பட்டுள்ளது.

தன் சிகை குட்டுபவன் தன்றுடன் மோதிர சக்தியைக் கொண்டியிருக்க இருக்க வேண்டும் என்பதே மேற்கண்ட பழ மொழியின் உட்கருத்தாலும்.

## கப்பல்\_கவிழ்ந்தாலும்\_என்றத்தில்\_கை\_வைக்காடே

பொருவாக நம் வீருகளில் ஒருவர் நாடியில் கை வைப்பதைப் பெறியவர் விரும்புவதற்கில் லை. சில தனியார் ஸ்தாபனங்களில் கூட "நாடியில் கை வைக்காடே" என்ற கலக்கமாக ஏழத்துப் பட்டிரிப்பதைக் காணலாம். எமாற குறகந்தில் நாடியில், கனிஞந்தில் கை வைப்பதென்பது ஒரு நிறந்த ஒருக்கனியலாகப் போதிக்கப்படவில் லை.

"கப்பல் கவிழ்ந்தாலும் கள்ளத்தில் கை வையாடே" என்ற ஒரு பழுமொழி உண்டு. இதை கப்பல் ஒரு கவிழ்ந்த உடன்கு நட்டம் ஏற்படுமாயினும் இதற்காகக் கள்ளத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திராடே என்ற கருத்தில் கூறவிடும்.

கள்ளம் என்பதற்கு வெளிரே பொருளும் உண்டு. திருடூக் கேத் திருட்டுக்கு உதவும் கள்ளக்கொல் தடியை கள்ளம் என்ற கூறவர். "அள்ளிட்ட வீட்டிலே கள்ளம் வைக்கலாகுமா" என்ற பழுமொழி இதனை எமக்கு விளாக்குகின்றா.

ஒவ்வொருக்கு தன் சொத்து அழியும் நிலை வந்தாலும் அதாவது தனது சொந்தக்கூப்பிலே நீரில் மூழ்கும் நிலை வந்தாலும் திருட்டுத் தொழிலில் ஓரங்கலாகார. அது அவமானம் என்ற கருத்தை "கப்பல் கவிழ்ந்தாலும் கள்ளத்தில் கை வைக்காடே" என்ற பழுமொழி கூறுகின்றா.

### ஆறிலம் சாவு தூ மிலம் சாவு

வாழ்வு நிலையற்று என்ற க்ருத்தில் மேற்கண்ட வசனம் ஜடிக்கடி கூறப்படுவாருண்டு. ஆல வயதிலும் சாவு தான். நால் வயதிலும் சாவு தான். எப்போதும் அர வரும். அதற்கு ஏன் நாம் மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளுதல் வேண்டும். என்ற தந்த ரவும் பேசுபவர்கள் இந்த வசனத்தை மறக்க மாட்டார்கள்.

இர யாரால் யாருக்கு எப்போது கூறப்பட்டதன சந்தர் ப்பம் குறி விளக்கும் பொருட்டு சுற்று மகா பாரதத்திற்குள் துறைய வேண்டியுள்ளது. கர்ணன் போருக்குச் செல்லப் போகிறான். ஞந்திதேவி தன் மகன் நான் கர்ணன் என்பதை அவனிடம் கூற வேண்டும். கர்ணனிடம் செல்கின்றான். அவனிடம் வேண்டுகொள் விடுக்கின்றான். "கர்ண சீ பாண்டவர்களுடன் செர்ந்த அவராகீ விடு. அவர்களுடன் போரிடாடே. அவர் என் உந்தன் தம்பியர்..." என்கிறான். கர்ணன் கூறுகின்றான், "அம்மா, நான் பஞ்ச பாண்டவர்களுடன் செர்ந்த ஒரு பேர் ஜால் கண்ணவர்கள் என் இடங்க் கம்மா விட்டு வைக்க மாட்டார்கள். அந்த ஆறிலம் எனக்குச் சாவு தான். அந் போல் தூ மிலம்

ராட கெளவுடன் இருந்தாலும், பாஸ்டலர் என்றை  
விட மாட்டார்கள். நா ஸிலம் சாவு தான். எப்படியும்  
நான் அழிய வேண்டியவன் தான்" என்கின்றார்கள். திருமுகூகு  
கிழபானந்த வாரியார் அவர்கள் மேற்கண்ட கருத்தை ஒரு  
தா காலட் பேப்த்தின் போது மிக அழகாகக் குறியிடுந  
தார்.

இந்த நிலைமையே பிர்காலத்தில் ஆறிலம் சாவு.  
நா ஸிலம் சாவு என்ற பயன்படுத்தப்படுவதாகக் கருதவாம்.

தமிழ் மொழியில் ஆறு... நா சாவு... என்பது  
போன்ற நிலக்கங்களை மட்டும் குறி அதன் உட்கருத்தைப்  
புலப்படுத்தும் ஒரை இருந்த வருசின்றார்.

உதாரணமாக, நால்வர் என்பது சமய குரவர் நால்  
வகரைக் குறிக்கின்றதென்ற கால்டோம். அவ்வாறே "நாலும்  
இரண்டும் சொல்லுக்குறைதி" என்பதில் நாலு - நாலுமாற்று  
செய்யுன்களையும், இரண்டு - வர்ணுவரிச் சூர ஈன்றும் குறித்தா  
றிற்கின்றன.

"ஐந்தும் கெட்டு அறியும் கெட்டு நின்று" என்று  
கூம் போது இங்கு ஐந்து புலன்களையும் அவு குறித்த  
நிற்கின்றார். பார்த்தல், கெட்டல், குகர்தல், சுலவத்தல்,  
உயர்தல் ஆகிய ஐந்து உணர்வுகளையும் இழந்த நிற்றல்  
என்பது இதன் கருத்தாகும்.

\* \* \* \* \*

நாட்டார் இலக்ஷியங்களின் ஆக்வீயோள் யார் என்பதைக் கண்டு பிடிப்பார் மிகவும் கடினமானதாகும். பழமொழிக்கும் நாட்டார் இலக்ஷியங்களில் ஒன்றே ஏன் வகையில் ஒவ்வொரு பழமொழியும் யாரால் அல்லது எந்தக் கால கட்டத்தில் உருவாக்கப்பட்டது என்பது கண்டு பிடிக்க இயலாததொன்றாகும். வாய்மொழி இலக்ஷியங்களின் திலை இல்லாத இருக்கையில் ஒரு பழமொழியின் கருத்திலை இரு இன்னை நான் என அறியிட்டுக் கூறி விட உடியார்.

இங்கீர நூலில் பழமொழிகளின் உருமாற்றத்தைக் கோட்டுக் காட்டும் ரூயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதையில்லை என்வதை யிருந்து ஒரு மேற்பிட்ட பழமொழி ஒரு குறித்த கருத்தைத் தான் உருந்தி நிற்கின்றது என்ற ஆராய்ந்து நிருபிக்க முயலவில்லை. அப்போது காறியமாகும்.

இப்பதிரை இந்து வில் கூறப்பட்டவற்றிலே உலம் நான் திலை மூந்த மூயற்சிப்பை "ஞானமேற்கொள்ள முடிவுகள் அல்ல" என்பதை கான். பல பழமொழிக்குக்கு ஆழமான கருத்துக்கள் உள்ளன. காலக் கிரமத்தில் சந்திரப்ப சூழக்கேற்றவாறு கருத்துக்களை இப்பழமொழியின் வாயிலாக எடுத்தாள்ஷிக்குக்கூட்டுக் கூடும். ஒவ்வொரு நாடு கருத்தை இல்லையில் புரிய வகைப்படி பழமொழிகள் மிகவும் உதவி வருகின்றன. பயன்படுத்தப்படும் சமீதரப்பம் சூழ்நிலை என்பது பழமொழியின் உலகக் கருத்தை மாற்றி விடுகிறது. கால ஒட்டத்தில் மாறிய கருத்தே திலை பெற்று விடுகின்றன. ஒவ்வொரு கருத்துக்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. பழமொழிகள் படித்தவர் உதல் பாமரை வரை எடுத்தாளப்படும் எனினமொன்று இலக்ஷியமாகும். அதனால் ஒரு பழமொழி தன் உலகை கருத்தை என்றென்றும் திலைநிறுத்தி வைத்திருக்கும் என்ற திட்டவட்டமாகக் கூறி விட உடியார். எதிர் காலத்தில் கூட நாம் இன்று பயன் படுத்தும் கருத்திலிருந்து மாறபாடாக இதே பழமொழிகளை எழுத எந்ததியினர் எடுத்தாளக் கூடும். அவை தவிர்க்க உடியாதனை.

பழமொழிகள் அர்த்தமில்லாது போலத் தோன்றினாம் அவை ஆழமான உட்கருத்துக் கொண்டிருப்பதை சில பழமொழிகள் உலம் கூட்டிக் காட்டியுள்ளேன். இங்கு தெப்பிட்ட பழமொழிகளை விட ஏராளமான பழமொழி கள் தற்போது அர்த்தமற்றவையாகவும், யதார்த்தந் ரங்க ஒன்வாதவையாகவும் இருக்கக் கூடும். அவை உண்மையில் ஆழமான கருத்துக்களைக் கொண்டிருக்கும். அவற்றைத் தேடி எடுத்துக் காட்ட வேண்டியது அறிஞர் களின் கடமையாகும். அதன் உலம் வாய்மொழி இலக்ஷியத்தின் மற்பை இன்றைய தலைவர்தாங்குக் கூர்த்த உடியும் என நம்புகின்றேன்.

\* \* \* \* \*

### உசாந்த இன ஜா ஸ்கள்

1. பெருமான், வ. "பழமொழிச் செல்வம்." தமிழ் மறைக் கழகத்தீன் 1979 திருக்குறள் மாநாட்டுக் கீழ்ப்பு-மலர். யாழிப்பாஸம். அறிவுப் பொழில் வெளியீடு. 1979. 9ப.
2. செல்வராஜா, என். "உரு மாறம் பழமொழிகள்." அழநால். 22.4.84. ப.14,15.
3. விசாகன். "பழமொழிகளின் உண்மைப் பொருள்." தொழிற்சாலை விஜயம், ஜூலை, 1987 ப.27-28
4. பாலசுந்தரம், கி. "பழமொழி இலக்ஷியம்- ஒர் அறிமுகம்" இளந்தென்றல் - 1974. கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம், பக் 56-61.



